

இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு

ஊடக அறிக்கை

இலங்கையில் சிக்கியிருந்த இந்தியர்களுடான இரண்டாவது
விசடே விமானம் இலங்கையிலிருந்து பாறப்பட்டது

இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசடே ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கொவிட்-19 காரணமாக நாடா திரும்ப மாடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவாக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடா செய்யப்பட்டுள்ளது.

2. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் களெரவ கோபால் பாக்லே அவர்கள், அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களையும் பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததுடன் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகளை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் ஒத்துழைப்புக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

3. கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடவை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடா திரும்ப மாடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடா நோக்கிய

தமது பயணம் காறித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்காடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஜனன்எஸ் ஜலஷ்வா கப்பற் சவேவை, 2020 மே 29 ஆம் திகதி விசடே ஏர் இந்திய விமானம், ஏனைய பல விசடே விமான சவேவைகள் மற்றும் இன்றைய விமான சவேவை உட்பட்ட சவேவைகள் மூலமாக 1000க்கும் அதிகமான இந்திய பிரஜைகள் இலங்கையிலிருந்து இந்தியாவாக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

4. இலங்கையிலிருந்து அடுத்த விசடே விமானம் ஏர் இந்தியா AI 0282 கொழும்பிலிருந்து பில்லி லக்னோ கயா ஆகிய இடங்களுக்கு 2020 ஜூன் 22 ஆம் திகதி பயணிக்கவாள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மறேகொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடா திரும்ப வணேடிய நிலையில் இருப்பவர்களுக்கு, காறிப்பாக நிர்க்கதியாகியுள்ள காபியெர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மரத்தாவ உதவிகள் தவேவைப்புவோர், கர்ப்பிணிகள், பணைகள், மாதியவர்கள், காடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை மான் வதைத்திரும்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடா்களில் சிக்காண்டிரும்பவர்களுக்காகஇந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட சயெற்பாட்டுமாறமையின் பிரகாரம், மான்னுரிமை வழங்கப்படும்.

5. நாடா திரும்ப மாடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் கீழ்வரம் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்புகிறார்கள் https://hicolombo.gov.in/COVID_helpline நாடா திரும்ப மாடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் இந்திய

உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

6. வந்தே பாரத் மிஷனின் மூன்றாவது கட்டம் தற்போது நடபெற்று வரும் நிலையில் ஜூலை 02 ஆம் திகதிவரை நீடிக்கும். சிவில் விமானத்துறை அமசைச்சு, சுகாதார மற்றும் கூடும்ப நல அமசைச்சு, உள் விவகார அமசைச்சு, வளிவிவகார அமசைச்சு, உலகளாவிய ரீதியில் இருக்கும் இந்திய இராஜதந்திர மற்றும் கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் இந்திய மாநில அரசாங்கங்கள் ஆகியவற்றின் கூட்டு மையற்சியின் காரணமாக வந்தே பாரத் மிஷன் வற்றி சாத்தியமானது. இதுவரை 165000 இந்திய பிரஜைகள் 2020 மீ 7 ஆம் திகதி முதல் இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவாக்கூ அழைத்துவரப்பட்டனர்.

கொழும்பு
15 ஜூன் 2020